

குழந்தையின் வயதுடனான நிறைக்குரிய வரையறு


(WHO Child Growth Standards)

இந்த வரைபடம் குழந்தைகளின் உடல் எடையை அளவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடல் எடையை அளவிடும் போது, குழந்தையின் வயது மற்றும் உடல் எடையை அளவிடும் மாதிரி கவனமாக கவனிக்கவும்.

உடல் எடையை அளவிடும் போது, குழந்தையின் உடல் எடையை அளவிடும் மாதிரி கவனமாக கவனிக்கவும். குழந்தையின் உடல் எடையை அளவிடும் போது, குழந்தையின் உடல் எடையை அளவிடும் மாதிரி கவனமாக கவனிக்கவும்.

• 0 வயது முதல் 2 வயது - சிறந்த வகை

• 2 வயதுக்கு மேல் - சிறந்த வகை



13	14	15	16	17	18	19	20	21	22	23	24
9.5	10	10.5	11	11.5	12	12.5	13	13.5	14	14.5	15

சிறந்த வகை

சிறந்த வகை குழந்தைகளின் பகுதிகள்

(+2SD) சிறந்த வகை

(+2SD to -1SD) சிறந்த வகை

(-1SD to -2SD) சிறந்த வகை

(-2SD to -3SD) சிறந்த வகை

(-3SD) சிறந்த வகை

சிறந்த வகை	சிறந்த வகை										
பிறந்த திகதி	பிறப்பு நிறை										
<table border="1"> <tr> <td>ச. எ.</td> <td>வ. ம.</td> <td>உ. த.</td> </tr> <tr> <td>2016</td> <td>08</td> <td>05</td> </tr> </table>	ச. எ.	வ. ம.	உ. த.	2016	08	05	<table border="1"> <tr> <td>சிறந்த வகை</td> <td>சிறந்த வகை</td> </tr> <tr> <td>2</td> <td>305</td> </tr> </table>	சிறந்த வகை	சிறந்த வகை	2	305
ச. எ.	வ. ம.	உ. த.									
2016	08	05									
சிறந்த வகை	சிறந்த வகை										
2	305										

சிறந்த வகை குழந்தைகளின் உடல் எடையை அளவிடும் போது, குழந்தையின் உடல் எடையை அளவிடும் மாதிரி கவனமாக கவனிக்கவும்.

குழந்தையின் உடல் எடையை அளவிடும் போது, குழந்தையின் உடல் எடையை அளவிடும் மாதிரி கவனமாக கவனிக்கவும்.

